



POLICE WEEKLY CIRCULAR

Supplement to the Ceylon Government Gazette No. 5,205.

No. 1,018—FRIDAY, FEBRUARY 24, 1893.

THE HUE AND CRY.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles advertised in the "Hue and Cry" is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

OFFENDERS.

WANTED BY THE POLICE.

YAKDEHIGEDARA MADDUMAYA, prisoner No. T 918; charged with escape from a working party at the Officers' Quarters, Breakwater Yard, on February 17, 1893; was convicted of burglary and theft and sentenced to twenty years and six months' rigorous imprisonment: is a Sinhalese of the Hakkura caste; religion, Buddhist; age, 35 years; height, 5 ft. 7 in.; complexion, dark brown; nose, pointed; eyes, hazel; hair, cut; beard, cut short; has scars on eyebrows, shins, and nose, two moles on the neck, a boil mark on instep of left leg, and vaccine marks on both arms, also a wart on the chest; chest and belly hairy; birthplace, Herakolla, Gampola; brother, Ukkawa of Gampola. A reward of Rs. 30 is offered by the Inspector-General of Prisons for the recapture of this prisoner.

The two under-mentioned Sinhalese boys stand charged

with overloading their boats on February 14, 1893, at the Slave Island lake:—

(1) John; age, 14 years; religion, Roman Catholic; height, 4 ft. 10 in.; make, stout; complexion, brown; nose, pug; mouth, rather large; hair, brown, cut short; birthplace, Mahara; occasional residence, Pettah; brother, Pano; aunt, Lucihami, both residing at Small Dhobies' Quarters; is known to boatman Manuel Appu.

(2) Julius; age, 14 years; religion, Roman Catholic; height, 4 ft. 6 in.; make, thin; complexion, dark; nose, prominent; hair, cut short; has a scar on right leg below the knee; birthplace, Kochchikade, Colombo; haunts fish market and Pettah Railway Station; mother, Marihami of Pettah; brother, Stagee of Pettah; uncle, Gabriel of Pettah fish market; is known to boatmen Sinho Appu and Manuel Appu.

PROPERTY LOST. STOLEN, &c.

STOLEN.

ON February 6, 1893, between Kotawera and Unapanawatta, Badulla: 2 pairs gold earrings, 1 pair nagawaden, 1 pair anadamudichchi, and white shirt. Owner, Selembra, of Unapanawatta, Welimada.

In February, 1893, at Apalawatta, Dolosbage: 1 gold ring. Owner, Mr. J. Butler.

On February 11, 1893, at Green & Co.'s stores: an eight-day American clock, round form. Owner, Mr. J. P. Green.

On February 13, 1893, from the house of Mr. W. L. P. Perera, of Dematagoda: 2 silk sarong cloths marked "W. L. P.", 3 white drill coats, 4 chintz cloths, 3 white cloths, 2 shirts, 1 flannel shirt, 1 brass spittoon, 1 iron bar.

On February 15, 1893, at Kollupitiya: 2 brass-mounted carriage lamps (shoe-pattern) and 2 rickshaw lamps. Owner, Mr. J. D. Henderson.

On February 16, 1893, at St. Sebastian Hill: 1 gold ring, 1 gold thalie, 2 gold kaddukkans, 2 silver waist-chains, 2 silver bangles, 2 handkerchiefs. Owner, Ahamadar.

On February 16, 1893, at Alutgama: 3 gold rings set with stones, 2 gold earrings, 2 pairs bangles, 22 silver beads, 1 red camboy. Owner, Tappen.

On February 17, 1893, at Kollupitiya: 1 brass scale with weights, 1 bound volume (Nos. 15 and 16) of the "Penny Cyclopaedia," some foolscap paper, note papers, envelopes, and postage stamps.

On the night of February 21, 1893, at Dean's road, Maradana : 1 Canadian gold watch and chain, 1 lady's gold locket (enamelled) with two photos inside, 1 blue tweed Cambridge coat, 1 bunch of keys, 4 small table knives, 2 large table knives, 1 powder box and puff, and 1 blue-bordered silk handkerchief. Owner, Dr. Brito.

STOLEN OR STRAYED.

ABOUT a month ago, at Eluawatuna : a black bull branded ගො. ගො. C. Owner, Kodagoda Hettige James Appu.

LOST.

ON February 11, 1893, at Kandy : 2 keys (lever locks). Owner, Major E. R. Reid.
Three promissory notes in favour of Veyna Pena Reena Walliappan Chetty, of Gampola.

Police Office,
Colombo, February 21, 1893.

FOUND.

AT Colombó : a white terrier bitch. Apply to Slave Island Police.

MISSING.

SINCE January 23, 1893, at Second Division, Maradana : a Sinhalese lad named Podisho, of Battaramulla in Salpiti korale; age, about 14 years ; height, about 4 ft. 10 in. ; make, stout ; complexion, brown ; occasional residence, Borella, at his mother's, named Delohamy. The lad was in the employ of one Abdhan, of Second Division, Maradana, up to the day of his disappearance. Information is desired as to the present whereabouts of this boy.

NOTICE.

THE bunch of keys belonging to the Rev. J. M. Melga, o.m.i., advertised for in the "Police Weekly Circular" No. 1,015, of February 3, 1893, has been found.

J. S. DE SARAH,
for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

හොරු අල්ලන අණ බේරේ.

දැන්වීමයි:—අපයබකාරයන් අල්ලාගැනීමට පූජ්‍යවත්වෙන්නාවූ හෝ සෞරබඩුවක් සෞය, ගැඹුවට පූජ්‍යවත්වෙන්නාවූ හෝ දැන්වීමයි කුණු අයෙකුට පොලිසියෝ ඉංජිනේරුවර් ජනරාල් කුඩා කිරීම නෑමික තැන්ත දෙනුට යෙදෙනවා ඇති.

මෙහි සඳහන්වෙන යම් සෞරබඩුවක් සමේක්වෙන නිමි සම්භවුනෙන් බහුව මිරුබව පැමි කිලි ගෝව යෙදෙනවා ඇති.

සැගවීමිය කිරීමාරයින් ඇල්ලීමට ගැඹු පොලිසියෝ ඉංජිනේරුවර් ජනරාල් කුඩා පැමි ඉල්විය යුතුයි.

පොලිසියා ඕනෑකරණ අයවල්.

ඛම, කොමර T 918 දරණ යක්දෙසිගෙදර මදුදු මතය; මොහු මතකොල්දකුව ගැඹුව වරදකාරයා මූලික 20 ක්‍රියා මාස කිටුව වරදකාරයා මි සිට වශී 1893 ක්‍රියා පෙමුවාරි මස 17 වෙනි දින බෙක්වෙශ්වර වත්තය වැඩකටිරීක සිට සැගවී යියාය කියා, දේශා රෝපණය කරනුවෙන් සිටින්. රෝපණ, සිංහල; හැකුරු; මුඩිගම්; වහසු, අවිරුදු 3 පියි; උස, අසි 5 පියි අගල් 7 පියි; පාට, එලුම්ඩ්; ඉසකොය; තැඩිපාටයි; කොටකර කාපාලාය; උපන් මම, මහරය; ඉදිනිවලා; ගැවයෙන ස්ථානය, පිට කොටුවෙනි; කෙගල්වත්තෙන් එදිනි පැනේශිනියන අනු සහෙශ්දරයාය; එශිහාම් තුන්දුය; මතුවල් අර්ථප්‍රකාශන මරිකාරයාට මොහුව දුනුම් ඇති.

මෙහි පහළ නම් දේශීණෙන සිංහල ලමයි දෙදෙනු වශී 1893 ක්‍රියා පෙමුවාරි මස 14 වෙනි දින කොමිෂන් නිර්මාණ දෙනුවෙදී නොමුර නොහැඟු ඔරුවලින් මිනි

සුපු එගෙබිකල වරද ගැඹු දෝශරෝපණය කරනු ලැබූ සිටින්.

(1) පේන්; වසස, අවිරුදු 14 පියි; රෝමාභුකානෝ ලිකිභාගම; උස, අසි 4 පියි අගල් 10 පියි; තරඩාරුයි; පාට, එලුම්ඩ්; ඉසකොය; තැඩිපාටයි; කොටකර කාපාලාය; උපන් මම, මහරය; ඉදිනිවලා; ගැවයෙන ස්ථානය, පිට කොටුවෙනි; කෙගල්වත්තෙන් එදිනි පැනේශිනියන අනු සහෙශ්දරයාය; එශිහාම් තුන්දුය; මතුවල් අර්ථප්‍රකාශන මරිකාරයාට මොහුව දුනුම් ඇති.

(2) පුලියෝ; වයස, අවිරුදු 14 පියි; රෝමාභු කෘෂි ලිකිභාගම; උස, අසි 4 පියි අගල් 10 පියි; කෘෂියි; පාට, එලුම්ඩ්; නාසේ ඉසකොය; තැඩිපාටයි; නොරාලා ඇති; ඉසකොය; කොටකර කාපාලාය; දකුනු දකුණු තැඩිපාටයි පහළ ගැලු ලක් ඇති; උපන් අඩු තාන කොටුම් කොටුවෙනියි; නොයෙන්විට ගැවයෙන ස්ථානය, පිට කොටුවෙනි ජ්‍රේවි සන්පෙල් සහ මාලිකබේනියි; පිට කොටුවෙනි උපන්විම් මරිකාරයාම් අම්මාය, ඉස්සෙනු සහෙශ්දරයාය, මාලිකබේ පොයෙන්වුවිට සිටින ගැලීයෙල් මාමාය, තිරුකාරයෝ වන සිස්සේදේශීර්ථ සහ මුහුවල් අර්ථ.

සෞරකම්කලාවූ, නැතිවුත්වූ බහු ආදිය.

සෞරකම්කරණ්ට යෙදෙනා.

වමි 1893 ක්‍රියා පෙබරවාරි මස 6 වෙනි දින කොමි වරදන් උත්ත්තාවන් අනිරෝධ: රත්රන් අරු-ගෝල 2 ද, නාගවත්ති පේන්වූ 1 ද, අකදුම්ඩ්‍යවත් පේන්වූ 1 ද, පුදු කමිස 1 ද, ඇම් පාටයා, සොලුම්.

වමි 1893 ක්‍රියා පෙබරවාරි මාසේදී ඇපුලවත්තාවන්ද රත්රන් මුද 1 ද. අපිනිකාරයා, පේ. බිවිලර්.

වමි 1893 ක්‍රියා පෙබරවාරි මස 11 වෙනි දින ග්‍රින් සහ සාමාගමේ ස්ටෝරෝවෙන්: අට දවසකට වරක් කර කුවක ඇමරිකන් වහෙළ ලොකු ඔරුලෝසුවක්ද. අපිනි කාරයා, පේ. එ. ඩීස් උන්නැයේ.

වමි 1893 ක්‍රියා පෙබරවාරි මස 13 වෙනි දින දෙමට කොට බැඩිලුවි. ඇල්. එ. ප්‍රෝයෙන් කෙදරින් පටසයෙන් 2 ද, "W. L. P." ලකුණකර ඇති, පුදුපාට විවිල් කොට 3 ද, විසුනරේද 4 ද, පුදුරේද 3 ද, කමිස 2 ද, පැනෙල්

කමිස 1 ද, පින්කල පහිකකන් 1 ද යකඩ නාරුකන යක්ද.

වමි 1893 ක්‍රියා පෙබරවාරි මස 15 වෙනි දින කොල්ඩ් පිටියේදී: සපන්ද්‍රවක කැඩි කරන්කලාම්ප්‍ර රෝම් වක්න්ද, රික්සේ ලාම්ප්‍ර පිටිවත්කද. අපිනිකාරයා, පේ. ඩී. ඩී. ගැඹුවරිසන උන්නැයේ.

වමි 1893 ක්‍රියා පෙබරවාරි මස 16 වෙනි දින සන්න බිජනීයමේදී: රත්රන් මාදි 1 ද, එදි කුවති 2 ද, රත්රන් මුද 1 ද, එදි අන්වල් 2 ද, රත්රන් කුවුකකන් 2 ද. අපිනිකාරයා, අකමඳ.

වමි 1893 ක්‍රියා පෙබරවාරි මස 16 වෙනි දින කොල්ඩ්පිටියේදී: පිහුල කරදී 1 ද, එට අපිනි රුස්කල් පිටිද, "Penny Cyclopedia" කිඩන බැඳුප්‍ර. ටොයේ කොමර 15 වේ ශ්‍රී චැන 16 දකුවාද, කඩිඩ්සිද, ලිපුම්ලයන කඩිඩ්සිද, ඇන්ත්ලොජ්ද, තැපැල් විද්‍යරද.

වලි 1893 කුටු පෙබරවාරි මස 16 වෙනි දින අඟන් ගමදී: රත්තරන් මුදු 3 ද, රත්තරන් කැපුක්කස් 2 ද, අන් වලඹ් 2 ද, රිදී ඇට 22 ද යයාදිය. අධිනිකාරයා, අය යෑපන්.

වලි 1893 කුටු පෙබරවාරි මස 21 වෙනි දින රත්ත යේදී: මරදුනේ වින්ස්සර්විඩ්: කැකැයෙන වහේ රත්තරන් අන්තර්ලේප්පු 1 ද; වායාරුප තේදකන් දමාප ගෝනාවරුන් පාව්චිකරන රත්තරන් ලොකුව 1 ද, ව්‍යුත් කෝඩ් 1 ද, යතුරු කුයෝලක්ද, ප්‍රංශි ගොඩ පිසිය, 4 ද, ලොකු මේස පිසිය, 2 ද, පුයර පෙවිපියන් සහ මූලක්ද, පටලේන්ස්පු 1 ද. අධිනිකාරයා, වෛද්‍යාවායා ව්‍යුවේ තුළුනායේ.

සෞරකමිකරණ්ට නොගොන් දඩාවනෙනු යන්ට ගෙදුනා.

ගොලේලේ උනවටුනේදී: නිවරණ “කො. නො. උ.” දුරණ් කර්ඩාට ගොනා. අධිනිකාරයා, කොඩ ගොඩ හෙවිටියෙන් තේම්ස්ජ්ප්පු.

භැංක්මේ කිරීම්.

වලි 1893 කුටු පෙබරවාරි මස 11 වෙනි දින මහතු වරදී: ලිවර්වහේ යතුරු දෙකක්ද. අධිනිකාරයා, ර. ආර. එච්.ලින්ස්සුජේ.

වලි 1893 කුටු පෙබරවාරි මස 16 වෙනි දින යම්ප ලදී: වේඩා පිනා රිනා වල්ලියරපන් සෙවලි කමින් ප්‍රේ, මිසර් නොවුවූ 3 ද.

සම්බල සිලිජ්.

වලි 1893 රියර්වහේ සුදුපාට බැල්ලි: කොමිපන්සුවිදියේ පොලිසියෙන් ඉල්ල්මකළපුතුය.

භැංක්මේ සිලිජ්.

වලි 1893 කුටු ජනවාරි මස 23 වෙනි දින මරදුනේ දෙවන් කොට්ඨාසේදී බෙඩලුම්ල්ලේ පොඩි හිකද්දෙනු, භමැති සිංහල ලමය; වයස, අවුරුදු 14 පි; උය, අඩි 4 කුන් අගල් 10 පි පමණ ඇුත; භරභාරු; පාට, එලුත්ය; ඉදෙන්වලා කුවසෙනයුතු, බොයල්ලේ දිලෝකාවිනම් බඩුයේ මල පදිංචිව සිරින සාළෙ; රොඩු මරදුනේ දෙවන් කොට්ඨාසේ අඩ්ඩාජ්ල රස්සාවේ සිරියේය; මෙම පුමයා දුනව සිරිනගැනු දුන්ගත්ව බිනැකර නීති.

திரு-கைப் பிடித்தலுக்கான ஆரம்பம்

உறவித்தல்.—குற்றவாளியைப் பிடித்தலுக்கான அல்லது திருட்டுக்கூடமைகளை கண்டுபிடித்ததுக்கான அறிவித்தல்கொடுக்கிற எப்பேருக்காவது, பொசிஸ் இன்ஸ்பெக்டர் ஜென்றல்லர்களுடைய சிபார்சிஸ் பேரில் நன்கொடை கொடுக்கப்படும்.

“திருட்டரைப்பிடித்தலுக்கான ஆரம்பம்” கடதாசியில், பிரசித்தப்படுத்தப்பட்டிருக்கும் திருட்டுடமைகளை வைத்திருக்கிறதாகக் கண்டுபிடிக்கப்படும் எப்போவது தொடர்ச்சிபண்ணப்பகுவதற்கு ஏதுவாயிருப்பான்.

தப்பிபோன மறியக்காரர்களை பிடித்தலுக்கு வெகுமதிபெற்றுக்கொள்ளும்பொருட்டு மறியலிட்டு இன்ஸ்பெக்டர் ஜென்றலுக்கு எழுதி எடுக்கவும்.

பொலிஸ்க்கு தேள்வையான ஆட்களின் விவரக்குறிப்பு.

காலகங் ஆண்டு மாசிமாசம் கள் தேதி, விழேக்குவாற்றர் யாட்டில் உத்தியோகஸ்தர் வீரிகளுக்குக்கூட்டுவேலை ஸ்தலத்திலிருந்து ஒழித்தோடிவிடானெனக குற்றஞ்சாட்டப்பட்டி மறியக்காரன் நோமபர் T 918, பயசிடிக்கெதெற மட்டுமொயா எனபவன, வீடு உடைத்தானெனவும் கொள்ளிகொண்டானெனவும் குற்றவாளியாகி 20 வருஷம் சு மாசத்துக்குக் கடினமான ஊழிய மறியல் பெற்றவன், சாதி-கருப்பெட்டிக்காரரச் சிங்களவன், பெளத்த சமயத்தவன், வயசு-கூடி, உயரமான அடி எ இஞ்சி, நிறம்-பொதுவிறக்கறவுவல், குரிய மூக்கு, கணகள்-மஞ்சல் நிறமானது, மயிர்-கதிரிக்கப்பட்டிருக்கின்றது, தாடி-கடடையாக வெட்டப்பட்டது, கண்புருவத்தில்-தழுமுடுக்குள்ளு, முளங்கைகளிலும் மூக்கிலும் குற்றஞ்சி, கழுத்தில் உமறு உண்டு, இடது காலில்-பொக்கள்-அடையாளம் க, இரண்டு கைகளிலும் பாலகட்டிய அடையாளங்களும் நெஞ்சில் உண்ணி ஒன்றும் உண்டு, நெஞ்சம் வழிரும் ரோமகட்டுள்ளது, பிறந்த விடம்-கெறக்கோலா கமபளை, தமபிக்காரன் கமபளை யிலுள்ள உக்குமோவா எனபவன். இமமறியக்காரனை பபிடித்துக்கொடுக்கு மெவருக்கும் ரூபா கண் மறியலிட்டு இன்சபெக்டர் ஜென்றல் நன்கொடை கொடுப்பாரென ரெயியவும்.

கீழே குறிக்கப்பட்டிருக்கும் உ சிங்களபொடியன், காலகங் ஆண்டு மாசிமாசம் கக் தேதி தங்கள் வளாள்.

திருட்டப்பட்ட அல்லது செட்டுப்போன உடமைகள்.

திருட்பப்பட்டது.

காலகங் ஆண்டு மாசிமாசம் கூடி தேதி, வதுளையில், கொட்டவருவக்கும் உணப்பனவததைக்கு மிடையில் : பொற் கடுக்ன சோடு உ, நர்கவடம் சோடு க, அனந்த முடிசச் சோடு க, வெள்ளைக் கமிசையும். சொந்தக்காரன், வள்ளிமுடிவைச்சேர்ந்த உணப்பனவததை யிலி ருக்கும் சிதம்பரம்.

காலகங் ஆண்டு மாசிமாசம் கக் கூடி, தொள்ளபாகேக்குச் சேர்ந்த அப்புளாவத்தையில் : பொன மோதிரம் க. சொந்தக்காரன், மிஹறர் யே. வட்லர்

காலகங் ஆண்டு மாசிமாசம் கக் கூடி, கிறீன் கொம்பனி ஸ்ரேரில் : எட்டு நாள் ஓமிம் அமரிக்கன மணி கூடி க, வட்ட உருவமானது. சொந்தக்காரன், மிலறர் யே. பி. கிறீன்.

காலை ஆண்டு மாசிமாசம் கங் ட, தெமெட்டக்கொ
டையிலிருக்கும் மிஸறர் டபினியு. எல். பி. பெரேரா என
பவருடைய வீட்டில் : டபினியு. எல். பி. என் அடையா
ளமுள்ள பட்டு சாற்ற உ, வெள்ளை திரில்கோட்டு கூ,
சிததை பிடவை கூ, வெள்ளை டீகீ கூ, கமிகை கூ, கம்பி
விகமிகை கூ, பத்தளை சாமான் ஒன்றும், இருமுடிக் கலா
கையும் களவு போயின.

காலை ஆண்டு மாசிமாசம் கநி ட, கொள்ளுபிட்டியில் : பித்தளை குமிலுள்ள கரத்தை லாமடு உ, கை
கரத்தை லர்மடு உ. சொந்தக்காரன், மிஸறர் ஜே. டி.
என்டர்சன்.

காலை ஆண்டு மாசிமாசம் கங் ட, சந்தவஸ்தியரன்
மேட்டில் : பொன மோதிரம் கூ, பொன தாவி கூ, பொன
ஶீக்கன் கூ, வெள்ளி சங்கிலி உ, வெள்ளி காப்பு உ,
ஷலேனுசி உ. சொந்தக்காரன், அகம்மதார்.

காலை ஆண்டு மாசிமாசம் கங் ட, அனுத்காமத்தில் :
கலை பதித்த பொன மோதிரம் கூ, காதுஜிலை உ, காப்பு
கோடு உ, வெள்ளி மணி உ, சிவத்த கம்பாயம் கூ, இன
ஷு முய சாமானகளும். சொந்தக்காரன், யப்பன்.

காலை ஆண்டு மாசிமாசம் கங் ட, கொள்ளுபிட்டியில் : பித்தளை தராச ஒன்றும் படிகளும், புலதக கட்டு
ஒன்றும், முனி வெள்ளை கடுதாகிகள் கொளுசை, கோட்
பேப்பர், ஏன்விலோப்புகளும், தவால்முத்திரைகளும்.

காலை ஆண்டு மாசிமாசம் உக் தேதி இரவு, மருதா
கீன் டின்வக் கேர்ட்டில் : சங்கவியோடு கணேடியன் பொ
ன உருமோசு கூ, துரைசாணிமாருடைய பொன லொக்
கந் கூ, உள்ளகு இரண்டு பட்டமுன்று, நீலங்கிழுள்ள ரு
விட் கோட்டி கூ, துரப்பு கோர்க்கவை கூ, சினன மேசை கக்தி
கூ, பெரிய மேசை கக்தி உ, தாள்பெட்டி கூ, ஓலைரு
குள்ள பக்கு கைலேனுசி கூ. உடையவர், டாக்குத்தர்
விற்கிறோ.

திருப்பட்டது அல்லது தவறிப்போனது.

உவாவுத்தையில் ஒரு மாசம் வரைக்குமுன்னே கறு
த்த ராடியன் மாடு கூ, கீவி. வி. ரூ. எனக் குறிசுட்டி
ருக்கின்றது, கெட்டக்குடாகெட்சி யேமில்அப்பு எனப்
நே சொந்தக்காரன்.

கெட்டுப்போனது.

காலை ஆண்டு மாசிமாசம் கக் ட, கண்டியில் : விவர்
பூட்டின் துறப்பு உ. சொந்தக்காரன், மேஜர் ஸ. ஆர்.
நீற், கம்பளை, வெ. பெ. றி. வஸ்வியப்பன் செட்டி பேரு
க்கு எழுதிய வார்த்தை நானைய நோட்டு கூ.

கண்டுபிடித்தது.

கொழுமபில் றெரியர் வெள்ளை பெட்டை நாய் ஒன்று,
கண்டுபிடிக்கப்பட்டது. கொமபனித்தெருவு பொலிசில்
கேட்டுக்கொள்ளலாம்.

காணுமற்போனது.

காலை ஆண்டு தைமாசம் உக் ட, முக்கௌயாக, மறு
தராணை உம் வீதியில் : சிங்கவாளிபன ஒருவன், பெயர்-
பொடுசிஞ்சோ, சலபிற்றிக்கோரைனையைச்சேர்ந்த வத்தை
ஒழுள்ளிலுள்ளவன், வயசு-கூ, உயரம-கூ அடி கூ
இருசு வரையில், கொஞ்சத்வன், நிறம-சிவலை, சமைய
ங்களில் தங்குமிடம-வற்றையில் தாய்வீடு, பெயர்-திலொ
காமி, இந்த வாலிபன மறுதாணை உம் வீதியில் அபுகான்
என்பவருடைய பணிவிடையாய் காணுமல் போகும்
வரை இருந்தான், அந்தப்பையன் இப்போது ஏவ்விடமிரு
க்கிறுனென்று அறிய ஆவலா யிருக்கின்றேம்.

அறிவித்தல்.

காலை ஆண்டு மாசிமாசம் கக் ட, பொலிஸ்கிழமை
வாரப்பத்திரிகையில் பிரசரஞ் செய்யப்பட்ட நொமட்டர்
க, ஓட்டி, ஜே. எம். மெலியா சுவாமியாரினது துறப்புக்
கோர்வை கண்டெடுக்கப்பட்டது.

Supplement to the Ceylon Government Gazette

No. 5,205—February 24, 1893.

RETURN OF RAINFALL FOR THE MONTH OF JANUARY, 1893.

PROVINCE.	STATION.	Height above Mean Sea Level, in Feet.	Total Rainfall during the Month, in Inches.	Greatest Quantity in any 24 Hours, in Inches.	Date on which the Greatest Quantity Fell.	No. of Days on which Rainfall was registered.	Direction of Wind.	REMARKS.
Western	Negombo	6	1.53	0.80	26—27	4	N.E.	Mr. Caldicott
	Kalutara	36	1.36	0.42	25—26	6	N.E.	Mr. Bingham
	Labugama	375	6.05	2.14	15—16	8	N.E.	Mr. Gibson
	Henaratgoda	33	5.68	1.58	26—27	6	N.E.	Mr. Zoysa
Central	Navalapitiya	2,000	4.57	1.60	15—16	10	N.E.	Mr. Neate
	Katugastota	1,500	1.89	0.90	17—18	5	N.E.	Mr. Grant
	Dikoya	3,708	6.25	1.59	14—15	12	N.E.	Mr. Ormsby
	Pussellawa (Helboda)	3,400	2.02	1.23	21—22	7	N.E.	Mr. Gosset
	Yarrow Estate	3,400	2.34	0.75	11—12	7	N.E.	Mr. Tatham
	Peradeniya	1,540	0.83	0.31	14—15	4	E.	Mr. Clark
	Duckwari	3,300	3.41	0.90	15—16	13	N.E.	Mr. Waddilove
	Caledonia	4,373	3.24	1.18	16—17	11	N.E.	Mr. Garneys
	Pussellawa	3,000	1.10	0.42	20—21	3	N.E.	Mr. Crabbe
	Hakgala	5,581	5.25	0.83	22—23	18	E.	Mr. Nock
Northern	S. Wanarajah Estate	3,700	4.71	1.46	14—15	9	Variable	Mr. Tatham
	Maskeliya	4,200	3.18	0.90	26—27	14	N.E.	Mr. Place
	Dalgulise Est. (Shannon)	4,510	3.31	2.01	14—15	4	Variable	Mr. Theobald
	Mullaittivu	12	1.70	1.20	13—14	2	N.	Mr. Sapapathy
	Jaffna	8	0.93	0.42	8—9	5	N.E.	Mr. Creasy
	Mankulam (N. Road)	167	0.11	0.11	14—15	1	N.E.	Mr. Sapapathy
	Elephant Pass	7	0.69	0.69	15—16	1	N.E.	Mr. Creasy
	Vangalachettukulam	179	0.92	0.44	22—23	5	N.W.	Mr. Arnachalam
	Point Pedro	24	1.20	1.20	8—9	1	N.E.	Mr. Eleyatamby
	Jaffna College	9	0.27	0.27	8—9	1	N.E.	Mr. Howland
Southern	Ella Vella	262	15.95	3.70	23—24	9	E.	Mr. Waddell
	Kekanadure	150	4.64	1.11	27—28	8	S.W.	Mr. Waddell
	Denegama	236	7.36	2.50	15—16	7	N.E.	Mr. Waddell
	Udukiriwila	235	7.63	2.20	27—28	6	N.E.	Mr. Macgregor
	Kirama	260	12.03	3.40	14—15	8	Variable	Mr. Macgregor
	Haliela	200	7.53	1.55	25—26	10	N.E.	Mr. Waddell
	Tissamaharama	75	1.43	1.28	27—28	2	N.E.	Mr. Whuese
	Deviturai	36	9.40	1.80	25—26	15	N.W.	Mr. Kelamby
	Matara	15	2.65	1.00	25—26	7	S.W.	Mr. Waddell
	Dandeniya	157	5.58	2.80	22—23	7	N.E.	Mr. Waddell
Eastern	Urubokka	890	9.69	2.20	22—23	8	S.W.	Mr. Waddell
	Elagala	121	1.90	1.10	26—27	3	N.E.	Mr. Whuese
	Leyangahatota	87	7.63	4.25	26—27	8	N.E.	Mr. Silva
	Tangalla	94	2.67	1.16	27—28	5	N.E.	Mr. Sirhamparapallai
	Deegoda	—	11.25	3.05	15—16	9	W.	Mr. Silva
	Irrakkamam	42	9.85	3.02	26—27	11	N.	Mr. Barber
	Devilane	136	11.35	2.50	25—26	16	Variable	Mr. Barber
	Sagamata	40	9.10	3.50	25—26	7	N.	Mr. Barber
	Ambare	65	12.25	5.50	25—26	11	N.	Mr. Barber
	Kantalai	150	4.36	3.28	15—16	7	N.	Mr. Romanes
North-Western	Allai	95	3.55	1.30	11—12	4	N.	Mr. Romanes
	Rukam	120	9.85	2.30	22—23	15	N.	Mr. Pigott
	Periyakulam	20	4.95	1.85	14—15	4	N.	Mr. Romanes
	Chadaiyantala	57	18.85	5.10	26—27	8	N.E.	Mr. Barber
	Kalmunai	12	10.68	4.25	25—26	8	N.	Mr. Barber
	Kadukamunai	15	10.35	3.45	26—27	6	N.E.	Mr. Pigott
	Pulukannawa	121	10.35	3.45	26—27	6	N.E.	Mr. Pigott
	Rotewewa	30	15.00	7.50	29—30	4	Variable	Mr. Barber
	Lahugala	70	6.50	2.50	25—26	6	N.	Mr. Barber
	Naulla	30	7.35	3.75	26—27	4	N.	Mr. Barber
North-Central	Panama	25	7.35	3.75	26—27	4	N.	Mr. Barber
	Andankulam	41	3.80	1.90	15—16	4	N.	Mr. Romanes
	Magalawewa	176	0.25	0.20	4—5	2	Variable	Mr. Smith
	Maha Uswewa tank	160	3.70	1.40	27—28	4	N.E.	Mr. Gregson
	Tenepeitiya	9	0.70	0.50	27—28	4	N.E.	Mr. Silva
	Kalawewa	461	0.86	0.40	5—6	5	N.E.	Mr. Renganathan
	Dambulla	520	2.11	0.45	14—15	9	N.E.	Mr. Canapadipulle
	Maradankadawala	443	1.00	0.90	16—17	2	N.E.	Mr. Renganathan
	Mihintale	354	3.52	1.30	15—16	5	N.E.	Mr. Ebert
	Horowapotana	217	3.07	1.45	15—16	4	N.E.	Mr. Ebert
Uva	Madawachchiya	285	0.88	0.78	14—15	2	N.E.	Mr. Ebert
	Topare	—	7.09	2.88	15—16	15	N.W.	Mr. Jayawardana
	Bandarawela	3,898	1.16	0.48	10—11	7	N.	Mr. Chapman
	Haldummulla	3,160	7.04	2.45	16—17	12	S.W.	Mr. Emerson
	Kumbukan	446	2.02	1.05	22—23	5	N.E.	Mr. Ward
	Ambanpitiya	729	1.18	0.80	21—22	4	N.E.	Mr. Bucknall
	Pelmadulla	408	12.20	3.03	21—22	11	Variable	Mr. Macdonnell
Sabaragamuwa	Kolonna korale(Huland aoya)	332	—	—	—	—	—	—
	Padupola	1,636	4.77	1.06	23—24	11	N.E.	Mr. Mayes
	Avisawella	105	4.30	1.60	20—21	7	N.E.	Mr. Mayes
	Uggalkaltota	—	—	—	—	—	—	—